



101 مدنی پھول

# 101 மதன் முத்துக்கள்



ஷேகே தரீகத், அமீரே அஹ்லுஸ் ஸுன்னத், தகவீதே இஸ்லாமியின்  
ஸ்தாபகர், ஹழ்ரத், அல்லாமா, மௌலாணா அபு பீலால்  
முஹம்மத் இல்யாஸ் அத்தார் காதீர் ர஝வீ  
(தாமத் பரகாதஹுமுல் ஆலிமீயா)

مكتبة المدينة

۱۰۱ مدنی پھول

# 101 மதன் முத்துக்கள்

இந்த சிறு நூல் ஷேகே தரீகத் அமீரே அஹ்லுஸ் ஸுன்னத் த.:வதே இஸ்லாமியின் ஸ்தாபகர் ஹழ்ரத் அல்லாமா மௌலானா முஹம்மத் இல்யாஸ் அத்தார் காதிரி ரஸவி ءامء بركه العالیه அவர்களால் உருது மொழியில் எழுதப்பட்டதாகும். மொழி பெயர்ப்பு மஜ்லிஸ் ஆங்கில மொழியில் மொழி பெயர்த்ததை தமிழ் மொழியில் மொழி பெயர்த்துள்ளது. இதன் மொழி பெயர்ப்பிலோ அல்லது அச்சுக்கோவையிலோ ஏதாவது தவறுகள் தென்பட்டால் பின்வரும் முகவரியில் அமைந்துள்ள மொழி பெயர்ப்பு மஜ்லிஸோடு தொடர்பு கொண்டு நற்கூலியைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

**குறிப்பு:-** இதில் வரும் ஷரீஆ சட்டங்கள் யாவும் ஹன.:பி மதஹபின்படியே எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

**Rendered Into Tamil by: Translation Majlis (Da'wat-e-Islāmi)**

No.10, Messenger Street,

Colombo 12, Sri Lanka.

Contact#: +94112394749

translation@dawateislami.net

# பொருளடக்கம்

## 101 மதன் முத்துக்கள்

ஸலவாத் ஓதுவதன் சீர்ப்பு .....	1
முஸ்லீம்களுக்கு ஸலாம் கூறல்: 11 மதன் முத்துக்கள்.....	2
முஸாஃபஹா செய்தல்: 14 மதன் முத்துக்கள்.....	6
உரையாடல்: 12 மதன் முத்துக்கள்.....	10
தூம்மல் வீடுதல்: 17 மதன் முத்துக்கள் .....	14
நகம் வெட்டுதல்: 09 மதன் முத்துக்கள்.....	19
காலணிகளை அணைதல்: 07 மதன் முத்துக்கள்.....	23
வீட்டினுள் நுழைதலும், வெளியேறலும்: 12 மதன் முத்துக்கள் .....	26
சுருமா இருதல்: 04 மதன் முத்துக்கள் .....	31
நக்தரை வீட்டெழுதலும், தூங்குதலும்: 15 மதன் முத்துக்கள் .....	33
முபல்ஹீன்களுக்கும், முபல்ஹாத்துகளுக்கும் சீல வேண்டுகோள்கள் .....	37

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْمُرْسَلِينَ  
 آمَنَّا بِعَدُوِّ اللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ط

## 101 மதன் முத்துக்கள்

### ஸலவாத் ஓதுவதன் சீர்ப்பு

சங்கையம், கருணையும் மிக்க கண்மணி நாயகம்  
 صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் கூறினார்கள்: “இறுதித் தீர்ப்பு  
 நாளில் அல்லாஹ் عَزَّوَجَلَّ வின் அர்ஷின் நிழலைத் தவிர வேறு  
 எந்த நிழலும் இருக்காது. அந்த நிழலின் கீழ் மக்களில்  
 மூன்று பிரிவினர்கள் இருப்பார்கள்.’ அதற்கு யா ரஸூலல்லாஹ்  
 அந்த மூன்று பிரிவினர்களும் யாராக இருப்பார்கள் என்று  
 கேட்கப்பட்டது. அதற்கு நபி பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ  
 அன்னவர்கள், ‘யார் என்னைப் பின்பற்றுபவர்களின்  
 துன்பங்களைப் போக்குகின்றார்களோ, என் சுன்னாவை  
 உயிர்ப்பிக்கின்றார்களோ, மேலும் என் மீது அதிகமாக  
 ஸலவாத் சொல்கின்றார்களோ அவர்களாவார்கள்” என  
 பதிலளித்தார்கள்.

(البدور السافرة في امور الاخرة للسيوطي ص 131 حديث 366)

ஆதமுடைய மக்களின் தலைவரும், ஈருலகத்தின்  
 காருண்யமான கருணை நபி صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள்  
 கூறினார்கள்: “யார் என் சுன்னாவை நேசிக்கின்றாரோ அவர்  
 என்னை நேசிக்கின்றார், யார் என்னை நேசிக்கின்றாரோ  
 அவர் சுவனத்தில் என்னோடு இருப்பார்”.

(مشكاة البصايع ج. 1 ص 55 حديث 175 دار الكتب العلمية بيروت)

## 101 மதன் முத்துக்கள்

சீனா தேரி சுன்னத்தா மதீனா Bபனே ஆகா  
ஜன்னத் மே படோசி முஜே தும் அப்னா Bபனானா

ஓ எஃமாளரே! என்னுடைய உள்ளம்

உங்களுடைய சுன்னா வாஹும் இல்லமாகட்டும்

சுவனத்தில் உங்களுக்கருகில்

எனக்கோர் இடத்தை அருளுங்கள்

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

இதோ நாம் அன்றாடம் தொடர்பு கொள்ளும் பல்வேறு விடயங்கள் தொடர்பான சில மதனி முத்துக்கள் இதில் கூறப்பட்டுள்ளன. சில முத்துக்கள் சுன்னா (நபி வழி) வுக்கு ஏற்றதாகவும், அதே நேரத்தில் ஏனையவை நாதாக்கள், ஞானவான்களின் நடைமுறை வாழ்க்கை சிறப்புக்கள், குண நலன்களை அடிப்படையாகக் கொண்ட அறிவுரைகளிலிருந்தும் பெறப்பட்டவைகளாகும். பெருமானார் صَلَّى اللهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் சுன்னாதான் என்று நிச்சயமாக அறிந்து கொள்ளப்படும் வரை எந்தவொரு செயல்பாட்டையும் சுன்னா என்று பிரகடனப்படுத்த முடியாது.

## முஸ்லிம்களுக்கு ஸலாம் கூறல்: 11 மதன் முத்துக்கள்

1. ஒரு முஸ்லிமை சந்திக்கும் போது ஸலாம் கூறுவது சுன்னத்தாகும்.
2. இங்கே மக்தபதுல் மதீனாவினால் வெளியிடப்பட்ட பஹாரே ஷரீஅத் பகுதி 16, பக்கம் 102இல் உள்ளடக்கப்பட்டுள்ள ஒரு குறிப்பின் சுருக்கம் தரப்படுகிறது. இந்த மனிதரின் செல்வம், புகழ், கௌரவம்

என் பாதுகாப்பிலேயே இருக்கிறது, இந்த உரிமைகளை மீறுவது ஹராமாகும் என்று நான் கருதுகிறேன் என்ற நல் லெண்ணத்துடனேயே ஒருவர் இன்னொரு முஸ்லிமுக்கு ஸலாம் சொல்ல வேண்டும்.

3. முஸ்லிம்களை சந்திக்கும் போதெல்லாம் ஸலாம் கூறுவதும், வீட்டிலிருந்து அடிக்கடி வெளியேறி உள்நுழையும் போதெல்லாம் ஸலாம் கூறுவதும் ஸவாபைச் சார்ந்ததாகும்.
4. ஸலாம் கூறுவதில் முந்திக்கொள்வது கன்னத்தாகும்.
5. யார் ஸலாம் கூறுவதில் முந்திக்கொள்கிறாரோ அவர் அல்லாஹ் ﷻ வின் அருகில் உள்ளவராகிறார்.
6. எங்களின் நேசர் அல்லாஹ் ﷻ வின் தூதர் கண்மணி நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள், “ஸலாம் கூறுவதில் முந்திவிட்ட ஒருவர் பெருமையிலிருந்து விடுபட்டு விடுகிறார்”.

(عُشُ الْاِيْمَانُ ج ٦ ص ٤٣٣)

7. யார் முதலில் ஸலாம் கூறுகிறாரோ, அவர் மீது தொன்னூறு ரஹ்மத்துக்கள் இறங்குகின்றன. யார் ஸலாத்துக்கு பதில் சொல்கிறாரோ அவர் மீது பத்து ரஹ்மத்துக்கள் இறங்குகின்றன.
8. ﷺ என்று ஒருவர் கூறும்போது 10 நன்மைகள் கிடைக்கப் பெறுகிறார். ﷻ என்று அதனுடன் இணைத்துக் கொள்ளும்போது 20 நன்மைகள் அடையப் பெறும் அதேவேளை, ﷻ என்பதனையும் இணைத்துக் கொள்ளும்போது அந்த நன்மைகள் 30 ஆக அதிகரிக்கிறது. சிலர் ﷻ என்றும் ﷻ என்றும் கூடுதலாக இணைத்துக் கொள்வார்கள். ஆனால் இது

தவறு. சிலர் தம் சுயவிருப்பப்படி வேறு சில வார்த்தைகளையும் சேர்த்துக் கொள்கிறார்கள். இது குறித்து அஹ்லுஸ் ஸுன்னா இமாம், பித்அத்தை இல்லாதொழித்தவர், புனித சட்டங்களின் வித்தகர், ஆத்மீக வழிகாட்டி, உம்மத்தின் முஜத்தித், சுன்னாவுக்கு உயிருட்டியவரான அல்லாமா மௌலானா அல்-ஹாஜ், அல்-ஹாபிழ் அல்-காரி, அஷ்-ஷாஹ், இமாம் அஹ்மத் ரஹ்மான் கான் رَحْمَةُ اللهِ تَعَالَى عَلَيْهِ அவர்கள் தனது இலக்கிய சுவை மிகுந்த சட்டக்கிரந்தமாம் பதாவா ரஹ்மான் ரஹிம் இவ்வாறு எழுகிறார்கள். ஒருவர் குறைந்தபட்சம் **السَّلَامُ عَلَيْكُمْ** என்ற வார்த்தைகளையாவது கூறவேண்டும். **وَرَحْمَةُ اللهِ** என்று சேர்த்துக் கொள்வது சிறந்தது. **وَبَرَكَاتُهُ** என்று சேர்த்துக் கொள்வது மிகச் சிறந்தது. ஆனால் இதற்கு மேல் எதையும் சேர்க்கக் கூடாது. ஒருவருடைய பதிலின் கடைசி அவர் கூறிய அதே வார்த்தைகளாக இருக்கலாம். என்றாலும் மேலே நாம் குறிப்பிட்ட வார்த்தைகளை சேர்த்துக் கொள்வது சிறந்தது. உதாரணமாக ஒருவர் **السَّلَامُ عَلَيْكُمْ** என்று ஸலாம் கூறுவாரேயானால், **وَرَحْمَةُ اللهِ** என்று பதில் கூறவேண்டும். **السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ** என்று அவர் ஸலாம் கூறுவாரேயானால், **وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ** என்று பதில் கூறவேண்டும். ஒருவர் **السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ** என்று ஸலாம் கூறினால், அதே வார்த்தைகளாலேயே பதில் கூறவேண்டும். மேலதிகமாக எதையும் சேர்த்துக் கொள்ளக்கூடாது.

(فتاوى رضويه ج. ۲۲، ص. ۶۰۹)

9. ஒருவர் பதிலாக **وَعَلَيْكُمْ السَّلَامُ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ** என கூறும்போது அவரும் 30 நன்மைகளைப் பெற்றுக் கொள்கிறார்.

10. உங்களுக்கு ஸலாம் கூறியவரின் காதுக்கு கேட்கும் தொனியில் உடனே பதில் கூறுவது வாஜிபாகும்.
11. ஸலாம் கூறுவதன் சரியான உச்சரிப்பைக் கற்றுக் கொள்ளுங்கள். முதலில் நான் கூறுகிறேன் பிறகு நீங்கள் அதை என் பின்னால் மீட்டிச் சொல்லுங்கள்.

(أَسْلَامًا-عَلَيْكُمْ)      السَّلَامُ عَلَيْكُمْ

இப்போது நான் பதிலைச் சொல்கிறேன். என் பின்னால் அதை நீங்கள் மீட்டிச் சொல்லுங்கள்.

(وَعَلَيْكُمْ السَّلَامُ)      وَعَلَيْكُمْ السَّلَامُ

பல்வேறு சன்னாக்களை (நபி வழிமுறைகளைக்) கற்பதற்கு 16ஆம் பகுதி 312 பக்கங்களை உள்ளடக்கிய பஹாரே ஷரீஅத் இன்னும் 120 பக்கங்களை உள்ளடக்கிய **சன்னத்தே ஒர் ஆதாப்** ஆகிய நூல்களை வாங்கிப் படியுங்கள். அவ்விரு நூல்களும் மக்தபபுல் மதீனாவால் பிரசுரிக்கப்பட்டுள்ளது. எமது நேசராம் நபி பெருமானாரின் மீது அன்புற்ற நேசர்களுடன் **த.வதே இஸ்லாமியின் மதனி கா.பிலாக்களில்** பயணித்ததே சன்னாக்களை கற்பதற்குரிய ஒரு சிறந்த வழியாகும்.

**சன்னாக்களை கற்பதற்கு கா.பிலாவில் பயணியுங்கள்**  
**கருணையை அடையப்பெற கா.பிலாவில் பயணியுங்கள்**  
**கஷ்டங்கள் இலேசாகும் கா.பிலாவில் பயணியுங்கள்**  
**அருட்கொடைகளை அறுவடைச்செய்ய கா.பிலாவில் பயணியுங்கள்**

صَلُّوا عَلَى الْحَبِيبِ      صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

**அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே,** எனது பயானை முடிக்கின்ற இந்த நேரத்தில் சன்னத்துக்களின் சிறப்புக்



களையும், மேலும் சில சன்னத்துக்களையும், ஒழுக்கங்களையும் உங்களுக்கு எடுத்துக் கூறுகிறேன். நூரொளியின் வடிவம் இந்த அகிலத்தின் அதிபதி கண்ணிய நபி صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் கூறினார்கள்: “யார் என் சன்னாவை நேசிக்கின்றாரோ அவர் என்னை நேசிக்கின்றார், யார் என்னை நேசிக்கின்றாரோ அவர் **சுவனத்தில்** என்னோடு இருப்பார்”.

(مشكاة المصابيح، ج 1 ص 100 حديث 170 دار الكتب العلمية بيروت)

சீனா தேரி சன்னத்கா மதீனா Bபனே ஆகா  
ஜன்னத் மே படோசி முஜே தும் அப்னா Bபனானா

**ஓ எஐமானரே! என்னுடைய உள்ளம்**

**உங்களுடைய சன்னா வாழும் இல்லமாகட்டும்**

**சுவனத்தில் உங்களுக்கருகில்**

**எனக்கோர் இடத்தை அருளுங்கள்**

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

## முஸா.:பஹா செய்தல்: 14 மதன் முத்துக்கள்

1. இரண்டு முஸ்லிம்கள் சந்தித்து ஸலாம் கூறி இரண்டு கைகளையும் சேர்த்து முஸா.:பஹா செய்வது சன்னத்தாகும்.
2. பிரியும் போதும் அதே போல் ஸலாம் சொல்ல வேண்டும். நீங்கள் விரும்பினால் முஸா.:பஹாவும் செய்து கொள்ளலாம்.
3. இது எங்களின் நேசர் நபி பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் அருள் மொழியாகும். இரண்டு

முஸ்லிம்கள் சந்தித்து முஸாஃபஹா செய்து நற்சுகத்தை ஒருவருக்கொருவர் விசாரித்துக் கொள்வார்களேயானால் அவர்கள் மீது அல்லாஹ் ﷻ நூறு ரஹ்மத்துக்களை இறக்குகின்றான். அவற்றுள் தொண்ணூற்றொன்பது ரஹ்மத்துக்கள் யார் மிக்க உள்ளன்போடும், மனமகிழ்வோடும் நற்சுகத்தை விசாரித்தாரோ அவரை சென்றடையும்.

(أَلْبُعْجُ الْأَوْسَطُ لِلْبَيْهَقِيِّ ج ٥ ص ٣٨٠ رقم ٧٦٧٢)

4. இரண்டு நண்பர்கள் சந்தித்து முஸாஃபஹா செய்து எமது நேசராம் பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَسَلَّمَ அன்னவர்கள் மீது ஸலவாத்தும் ஒதுவார்களேயானால் அவர்கள் விட்டுப் பிரியும் முன்னர் அவர்களின் முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

(شُعْبَةُ الْإِيمَانِ لِلْبَيْهَقِيِّ حَدِيث ٨٩٤٤ ج ٦ ص ٤٧١ دارالكتب العلمية بيروت)

5. முஸாஃபஹா செய்து ஸலவாத் ஓதிய பின் முடியுமாயின் பின்வரும் துஆவையும் ஒதுங்கள்.

يَعْفِرُ اللهُ لَنَا وَلَكُمْ

அல்லாஹ் ﷻ எங்களையும், உங்களையும் மன்னிப்பானாக.

6. இரண்டு முஸ்லிம்கள் முஸாஃபஹா செய்து கொண்டு துஆ செய்யும்போது இன்ஓ அல்லாஹ் ﷻ அது ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்கள் கைகளை விடு முன்னர் அவர்கள் இருவரும் மன்னிக்கப்பட்டு விடுவார்கள்.

(مُسْتَدْرَأُ إمام أحمد بن حنبل ج ٤ ص ٢٨٦ حدِيث ١٢٤٥٤ دار الفکر بيروت)

7. முஸா.:பஹா செய்தல் வெறுப்புணர்வையும், பகைமை உணர்வையும் நீக்குகிறது.
8. புகழ்ச்சிக்குரிய **உத்தம நபி** صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَسَلَّمَ அன்னவர்கள் கூறினார்கள்: தங்கள் உள்ளத்தில் ஒருவருக்கெதிராக பகைமை உணர்வு இல்லாத நிலையில் ஒரு முஸ்லிம் சகோதரர் இன்னொரு முஸ்லிம் சகோதரரின் கைகளைப் பிடித்து முஸா.:பஹா செய்வாரேயானால் அவர்கள் கைகளை விடுவிக்கு முன்னர் அல்லாஹ் عَزَّوَجَلَّ அவர்களின் முன்னைய பாவங்களை மன்னித்து விடுவான். மேலும் யார் தன் சகோதரனை அன்போடு பார்த்து தன் இதயத்தில் வெறுப்புணர்வும் இல்லாது இருக்கிறாரோ அவர் பார்வையை திருப்பு முன்னர் இருவரும் மன்னிக்கப்பட்டு விடுவார்கள்.

(رُؤْيُ الْأَنْبِيَاءِ ج 9 ص 57)

9. சந்திக்கும் போதெல்லாம் முஸா.:பஹா செய்து கொள்ள முடியும்.
10. ஒரு கையால் மாத்திரம் முஸா.:பஹா செய்துக் கொள்வது இருவருக்கும் சுன்னத்தல்ல, இரண்டு கைகளாலும் முஸா.:பஹா செய்வதே சுன்னத்தாகும்.
11. சிலர் தங்களின் விரல் நுனியால் வெறுமனே தொட்டுக் கொள்வார்கள் இதுவும் சுன்னத்தல்ல.
12. முஸா.:பஹா செய்த பின் தன்னுடைய கையை முத்தமிட்டுக் கொள்வது மக்ரூஹ் (அங்கீகரிக்கப்படாத ஒன்று) ஆகும். முஸா.:பஹா செய்த பின் தமது உள்ளங் கைகளை முத்தமிட்டுக் கொள்ளும் பழக்கமுள்ளவர்கள் இச்செயற்பாட்டை தொடரக்கூடாது.

(بِهِيَ شَرِيْعَتِ حَصَّةٍ 16 ص 115 مُخْتَصَرًا)

13. ஓர் அம்ரத் (கவர்ச்சியான இளஞ்சிறுவன்) உடன் முஸாஃபஹா செய்யும் போது பாலுணர்வு ஏற்படுமேயானால் அவரோடு முஸாஃபஹா செய்வதற்கு அனுமதி இல்லை. ஒருவருக்கு காம உணர்வு ஏற்படுமானால் அச்சிறுவனை பார்ப்பது கூட பாவச் செயலாகும்.

(دُ مُخْتَار ج ٢ ص ٩٨ دار المعرفة بيروت)

14. முஸாஃபஹா செய்யும்போது இரண்டு உள்ளங்கைகளும் ஒன்றோடு ஒன்று பட வேண்டும். இதுவே முஸாஃபஹா செய்வதிலுள்ள சுன்னத்தாகும். கைகுட்டைப் போன்ற எதுவும் இரண்டு கைகளுக்குமிடையில் இருக்கக்கூடாது.

(بها شريعة حصه ١٦ ص ٩٨)

பல்வேறு சுன்னாக்களை (நபி வழிமுறைகளை) கற்பதற்கு 16ஆம் பகுதி 312 பக்கங்களை உள்ளடக்கிய பஹாரே ஷரீஅத், இன்னும் 120 பக்கங்களை உள்ளடக்கிய **சுன்னத்தே ஓர் ஆமதாப்** ஆகிய நூல்களை வாங்கிப் படியுங்கள். அவ்விரு நூல்களும் மக்தபபதுல் மதீனாவால் பிரசுரிக்கப்பட்டுள்ளது. எமது நேசராம் நபி பெருமானாரின் மீது அன்புற்ற நேசர்களுடன் **தஃவதே இஸ்லாமியின் மதனி காஃபிலாக்களில்** பயணித்தலே சுன்னாக்களை கற்பதற்குரிய ஒரு சிறந்த வழியாகும்.

**சுன்னாக்களை கற்பதற்கு காஃபிலாவில் பயணியுங்கள்**  
**கருணையை அடையப்பெற காஃபிலாவில் பயணியுங்கள்**  
**கஷ்டங்கள் இலேசாகும் காஃபிலாவில் பயணியுங்கள்**  
**அருட்கொடைகளை அறுவடைச்செய்ய காஃபிலாவில் பயணியுங்கள்**

صَلَّى اللّٰهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

صَلُّوا عَلَى الْحَبِيبِ

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே, எனது பயானை முடிக்கின்ற இந்த நேரத்தில் சுன்னத்துக்களின் சிறப்புக்களையும், மேலும் சில சுன்னத்துக்களையும், ஒழுக்கங்களையும் உங்களுக்கு எடுத்துக் கூறுகிறேன். நூரொளியின் வடிவம் இந்த அகிலத்தின் அதிபதி கண்ணிய நபி صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் கூறினார்கள்: “யார் என் சுன்னாவை நேசிக்கின்றாரோ அவர் என்னை நேசிக்கின்றார், யார் என்னை நேசிக்கின்றாரோ அவர் சுவனத்தில் என்னோடு இருப்பார்”.

(مشكاة المصابيح، ج 1، ص 505 حديث 170 دار الكتب العلمية بيروت)

சீனா தேரி சுன்னத்தா மதீனா Bபனே ஆகா  
ஜன்னத் மே படோசி முஜே தும் அப்னா Bபனானா

ஓ எஃமானரே! என்னுடைய உள்ளம்

உங்களுடைய சுன்னா வாஹும் இல்லமாகட்டும்

சுவனத்தில் உங்களுக்கருகில்

எனக்கோர் இடத்தை அருளுங்கள்

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## உரையாடல்: 12 மதன் முத்துக்கள்

1. உரையாடும் போது புன்முறுவலோடும், பணிவோடும் உரையாடுங்கள்.
2. முஸ்லிம்களை மகிழ்வுறச் செய்யும் எண்ணத்தோடு முத்தவர்களுடன் மரியாதையோடும், இளையவர்களுடன் அன்போடும் உரையாடுங்கள். إِنَّ شَاءَ اللهُ عَزَّوَجَلَّ நற்கூலியை பெற்றுக்கொள்வதோடு அவர்கள் மத்தியில் ஒரு கௌரவமான இடத்தையும் பெற்றுக்கொள்வீர்கள்.

3. நெருங்கிய நண்பர்களோடு இக்காலத்தில் ஒருவருக்கொருவர் சத்தமிட்டுக்கொண்டு பேசுகிறார்கள். கூக்குரலிடுவது போல் சத்தமிட்டு உரையாடுவது சுன்னத்தல்ல.
4. புதிதாகப் பிறந்த குழந்தையுடனும் நல்லெண்ணத்தோடும், பணிவோடும் பேசுவதைப் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதனால் உங்களின் நற்குணங்கள் விருத்தியடைவதோடு, அந்தக் குழந்தையும் நல்லொழுக்கங்களைக் கற்றுக்கொள்ளும்.
5. உரையாடும்போது அந்தரங்க உறுப்புக்களைத் தொடுவது, மூக்கு, காதுகளுக்குள் விரல்களைப் போடுவது அல்லது அடிக்கடி துப்புவது போன்ற அருவருப்பான செயல்களை ஒருவர் செய்யக் கூடாது. இப்படியான செயல்களால் மக்கள் அருவருப்படைவார்கள்.
6. ஒருவர் பேசி முடிக்கும் வரை எவ்வளவு நேரமானாலும் அமைதியாகக் கேட்டுக் கொண்டே இருங்கள். இன்னொருவரின் உரையாடலில் குறுக்கீடு செய்வதும் சுன்னத்தல்ல.
7. பேசும்போதும், மற்ற எந்த சந்தர்ப்பத்திலும் சத்தமிட்டு சிரிக்காதீர்கள். கருணை நபி ﷺ அன்னவர்கள் ஒரு போதும் சத்தமிட்டு சிரித்ததில்லை.
8. அளவுக்கதிகமாகப் பேசுவதும், அடிக்கடி சத்தமிட்டு சிரிப்பதும் ஒருவரின் கௌரவத்தைப் பாதிப்படையச் செய்யும்.
9. மனித குலத்தின் மாநபி எமது இதயத்தினதும், உள்ளத்தினதும் அமைதியின் ஊற்றுக்கண், மிகத்தாராள மனமும், அன்பும் கொண்ட நபி ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:

“இவ்வுலகின் மீது பற்றில்லாத, குறைவாகப் பேசக்கூடிய தன்மை அருளப்பெற்ற யாரையாவது நீங்கள் காண நேர்ந்தால், அவரை அணுகி அவரோடு சேர்ந்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அவர் ஹிக்மத் எனும் அறிவுஞானம் அருளப்பெற்றுள்ளார்.”

(سُنَنِ ابْنِ مَاجَةَ ج ٤ ص ٢٢٠ حَدِيثُ ٤١٠١)

10. அண்ணல் நபி صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களின் அமுதவாக்கு: “மௌனமுற்றவன் மீட்சி பெற்றான்”.

(سُنَنِ التِّرْمِذِيِّ ج ٤ ص ٢٢٥ حَدِيثُ ٢٥٠٩)

மிர்ஆதுல் மனாஜிஹில் கூறப்பட்டுள்ளது. ஹுஜ்ஜதுல் இஸ்லாம், ஹழ்ரத் ஸய்யிதுனா இமாம் முஹம்மத் பின் முஹம்மத் கஃஸ்ஸாலி رَضِيَ اللهُ تَعَالَى عَلَيْهِ அவர்கள் சொல்கிறார்கள், நான்கு வகையான உரையாடல்கள் இருக்கின்றன.

1. முழுமையாகத் தீங்கு விளைவிக்கக்கூடியது.
2. முழுமையாக நன்மை அளிக்கக்கூடியது.
3. நன்மையோ, தீமையோ அளிக்கக்கூடியது.
4. நன்மையோ, தீமையோ இல்லாதது.

முழுமையாகத் தீங்கு விளைவிக்கக்கூடியதை விட்டும் முழுமையாக நீங்கி விடவேண்டும் என்பது அவசியமாகும். முழுமையாகப் பயனளிக்கக்கூடிய உரையாடலில் தொடர்ந்து பேசுங்கள். உரையாடல் முன்றாம் வகையைச் சார்ந்ததாயின் கவனமாக இருங்கள். என்றாலும் அதனை விட்டும் ஒதுங்கி இருத்தலே சிறந்ததாகும். ஒருவர் இத்தகைய உரையாடலில் தன் நேரகாலத்தை வீணடிக்கக்கூடாது. நான்காவது வகையை வித்தியாசப்படுத்துவது கடினமானது. ஆகவே அமைதியாக இருப்பதே மிகச் சிறந்தது.

(مِرَاةُ الْمُنَانِ ج ٦ ص ٤٦٤)

11. உரையாடலில் ஈடுபடுவதற்கு பொருத்தமான ஒரு தேவை இருக்க வேண்டும். எப்போதும் மக்களின் அறிவாற்றலுக்கும், உடல், மன நிலைக்கேற்பவும் அவர்களோடு பேச வேண்டும்.
12. மோசமான, மானக்கேடான, பேச்சுக்களை விட்டும் ஒதுங்கிக் கொள்ளுங்கள். தூசனம் பேசுவதை விட்டும் விலகி விடுங்கள். நினைவில் கொள்ளுங்கள்! ஷரீஅத்தின் அனுமதியின்றி ஒரு முஸ்லிமுக்கு ஏசுவது முற்றிலும் ஹராமாகும்.

(فتاوى رضىويه، ج. 21، ص. 127)

மேலும் முறைகேடாகப் பேசுவருக்கு சுவர்க்கம் ஹராமாகும். கண்மணி நாயகம் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் கூறினார்கள்: யார் முறைகேடாகப் பேசுகின்றாரோ அவர் மீது சுவர்க்கம் ஹராமாகும்.

(كُتُبُ الصُّنَنِ مَعَ مَوْسُوعَةَ الْأَمَامِ ابْنِ أَبِي الدُّنْيَا، ج. 7، ص. 204، رقم 325 المكتبة العصرية ببيروت)

பல்வேறு சன்னாக்களை (நபி வழிமுறைகளை) கற்பதற்கு 16ஆம் பகுதி 312 பக்கங்களை உள்ளடக்கிய பஹாரே ஷரீஅத், இன்னும் 120 பக்கங்களை உள்ளடக்கிய சன்னத்தே ஓர் ஆம்தாப் ஆகிய நூல்களை வாங்கிப் படியுங்கள். அவ்விரு நூல்களும் மக்தபதுல் மதீனாவால் பிரசுரிக்கப்பட்டுள்ளது. எமது நேசராம் நபி பெருமானாரின் மீது அன்புற்ற நேசர்களுடன் த.வதே இஸ்லாமியின் மதனி கா.பிலாக்களில் பயணித்தலே சன்னாக்களை கற்பதற்குரிய ஒரு சிறந்த வழியாகும்.

சன்னாக்களை கற்பதற்கு கா.பிலாவில் பயணியுங்கள்

கருணையை அடையப்பெறு கா.பிலாவில் பயணியுங்கள்

கஷ்டங்கள் இலேசாகும் கா.பிலாவில் பயணியுங்கள்

அருட்கொடைகளை அறுவடைச்செய்ய கா.பிலாவில் பயணியுங்கள்

صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

صَلُّوا عَلَى الْحَبِيبِ



**அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே,** எனது பயானை முடிக்கின்ற இந்த நேரத்தில் சுன்னத்துக்களின் சிறப்புக்களையும், மேலும் சில சுன்னத்துக்களையும், ஒழுக்கங்களையும் உங்களுக்கு எடுத்துக் கூறுகிறேன். நூரொளியின் வடிவம் இந்த அகிலத்தின் அதிபதி கண்ணிய நபி صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் கூறினார்கள்: “யார் என் சுன்னாவை நேசிக்கின்றாரோ அவர் என்னை நேசிக்கின்றார், யார் என்னை நேசிக்கின்றாரோ அவர் சுவனத்தில் என்னோடு இருப்பார்.

(مشكاة المصابيح، ج 1 ص 50 حديث 170 دار الكتب العلمية بيروت)

சீனா தேரி சுன்னத்கா மதீனா Bபனே ஆகா  
ஜன்னத மே படோசி முஜே தும் அபனா Bபனானா

**ஓ எஃமாளரே! என்னுடைய உள்ளம்**

**உங்களுடைய சுன்னா வாஹும் இல்லமாகட்டும்**

**சுவனத்தில் உங்களுக்கருகில்**

**எனக்கோர் இடத்தை அருளுங்கள்**

## தூம்மல் வீடுதல்: 17 மதன் முத்துக்கள்

1. கண்ணிய நபி صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் நவின்றுள்ளார்கள். “அல்லாஹ் عَزَّوَجَلَّ தும்மலை விரும்புகின்றான். கொட்டாவி விடுவதை விரும்புவதில்லை.

(بخارى ج 4 ص 163 حديث 6226)

2. பரிசுத்த நபி صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் கூறினார்கள், ஒருவர் தும்மல் விடும்போது اللَّهُمَّ لِلَّهِ عَزَّوَجَلَّ, என்று சொல்வாரேயானால் மலக்குமார்கள் رُبُّ الْعَالَمِينَ என்று சொல்கிறார்கள். இன்னும்

அவர் رَبُّ الْعَالَمِينَ என்றும் கூறுவாரேயானால் அல்லாஹ்  
عَزَّوَجَلَّ உங்கள் மீது கருணை காட்டுவானாக என்று  
மலக்குமார்கள் கூறுகிறார்கள்.

(أَلْبَعَجْمُ الْكَبِيرِ ج 11 ص 308 حديث 1228)

3. தும்மும்போது தலையைத் தாழ்த்திக் கொள்ளுங்கள்.  
மென்மையான சத்தத்தில் தும்முங்கள். ஏனெனில்  
சத்தமாகத் தும்முவது மடமையாகும்.

(رَدُّ الْمُخْتَارِ ج 9 ص 68)

4. ஒருவர் தும்மிய பின் اَلْحَمْدُ لِلَّهِ عَزَّوَجَلَّ என்று சொல்லவேண்டும்.  
சிறந்தது اَلْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ என்றோ அல்லது اَلْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ என்றோ அல்லது  
என்றோ கூறுவதாகும். (கஸாஇனுல் இர்.பான் பக்கம்  
3இல் தஹ்தாவியை மேற்கோள் காட்டி தும்மும்போது  
அல்லாஹ் عَزَّوَجَلَّ வை புகழ்வது சுன்னத் முஅக்கதா  
என்று கூறப்பட்டுள்ளது).

5. கேட்டுக் கொண்டிருப்பவர் يَرْحَمُكَ اللهُ என்று கூறுவது  
வாஜிபாகும். மேலும் தும்மியவருக்கு கேட்கும் விதத்தில்  
சத்தமாக கூற வேண்டும்.

(بها) شريعت حصه 17 ص 119)

6. يَغْفِرُ اللهُ لَنَا وَلَكُمْ என்று சொல்லவேண்டும். அல்லது  
اَلْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ என்றும் அல்லாஹ் عَزَّوَجَلَّ  
(எங்களையும், உங்களையும் அல்லாஹ்  
மன்னிப்பானாக) என்று சொல்லவேண்டும். அல்லது  
عَزَّوَجَلَّ உங்களுக்கு يَهْدِيكُمْ اللهُ وَيُصَلِّ بِكُمْ  
வழிகாட்டி உங்களின் நிலைமையை சீர் செய்வானாக) என்று  
சொல்லுவார்கள்.

(عالمگیری ج 5 ص 326)

7. தும்மிய பிறகு யாரொருவர் **الْحَمْدُ لِلَّهِ عَزَّوَجَلَّ** என்று கூறி தனது நாவைக் கொண்டு எல்லாப் பற்களின் மீதும் தடவிக்கொள்கிறாரோ **إِنَّ شَاءَ اللَّهُ عَزَّوَجَلَّ** அவர் பல்வேறுபட்ட பற்களின் நோய்களை விட்டும் பாதுகாப்புப் பெறுகிறார்.  
(مرآة المناجیح ج ۶ ص ۳۹۶)
8. வீராண்மை மிக்க நபித்தோழர் ஹழ்ரத் ஸய்யிதுனா அலி **رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ** அவர்கள் கூறினார்கள்: யாரொருவர் தும்மிய பின் **الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ** என்று கூறுகிறாரோ அவரின் காதுகளும், கடைவாயும் ஒருபோதும் பாதிப்படையாது.  
(مِرْآةُ الْمَنَاجِيحِ ج ۸ ص ۹۹ تحت الحديث ۷۳۹)
9. தும்மியவர் அல்லாஹ் **عَزَّوَجَلَّ** வை புகழ்வேண்டும். இன்னொருவர் கேட்டு பதில் கூறும் விதத்தில் **الْحَمْدُ لِلَّهِ** என்று சத்தமாக கூற வேண்டும்.
10. தும்மலுக்கு முதல் தடவை **يَرْحَمُكَ اللهُ** என்று பதில் கூறுவது வாஜிபாகும். இரண்டாவது தடவை தும்மல் ஏற்பட்டு அவர் **الْحَمْدُ لِلَّهِ** என்று கூறுவாரேயானால் அதற்கு பதில் கூறுவது வாஜிபல்ல. மாறாக முஸ்தஹப்பாகும்.
11. ஒருவர் தும்மும் போது **الْحَمْدُ لِلَّهِ** என்று சொன்னால் மாத்திரமே பதில் சொல்வது வாஜிபாகும். அவர் **الْحَمْدُ لِلَّهِ** என்று சொல்லாவிட்டால் பதில் சொல்லத் தேவையில்லை.  
(بهاشريعة حصه ۱۶ ص ۱۲۰)

12. ஒருவர் குத்பா (ஐம்ஆ அல்லது ஈத் நாட்களின் அரபி உபதேச) நேரத்தில் தும்மினால் கேட்கக்கூடியவர் பதில் சொல்லக் கூடாது.

(فتاوى قاضى خان ج ٢ ص ٣٧٧)

13. பல இஸ்லாமிய சகோதரர்கள் இருக்கின்ற இடத்திலே “ஹம்துக்கு” ஒரு சிலர் மாத்திரம் பதில் சொல்வார்களேயானால் அது யாவருக்கும் போதுமானதாகும். என்றாலும் எல்லோரும் பதிலளிப்பது சிறந்ததாகும்.

(مُختار ج ٩ ص ٦٨٤)

14. ஒருவர் ஒரு சுவரின் மறுபக்கமிருந்து தும்மி **اَلْحَمْدُ لِلّٰهِ** என்று சொல்வாரேயானால் அதைக் கேட்டுக் கொண்டு இருப்பவர் பதில் சொல்லவேண்டும்.

(مُختار ج ٩ ص ٦٨٤)

15. ஒருவர் தொழுகையில் தும்முளவாரேயானால் அமைதியாக இருந்துவிடவேண்டும். ஹம்தை சொல்லி விட்டாலும் கூட தொழுகை கூடிவிடும். தொழுகையில் ஹம்தை சொல்லா விட்டால் தொழுகை முடிந்தபிறகு அதை கூறிக் கொள்ளலாம்.

(عالمگیری ج ١ ص ٩٨)

16. நீங்கள் தொழுது கொண்டிருக்கும்போது ஒருவர் தும்மி அதற்கு பதில் கூறும் எண்ணத்தில் நீங்கள் **اَلْحَمْدُ لِلّٰهِ** என்று கூறுவீர்களேயானால் உங்கள் தொழுகை செல்லுபடி அற்றதாகி விடும்.

(عالمگیری ج ١ ص ٩٨)

17. முஸ்லிமல்லாத ஒருவர் தும்மிவிட்டு **اَلْحَمْدُ لِلّٰهِ** என்று கூறுவாரேயானால், **يٰۤاَيُّهَا الَّذِيْنَ كَفَرُوْا** (அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக) என்று பதில் கூறவேண்டும்.

(مُتَّخَذًا ۹۱ ص ۶۸۴)

பல்வேறு சன்னாக்களை (நபி வழிமுறைகளை) கற்பதற்கு 16ஆம் பகுதி 312 பக்கங்களை உள்ளடக்கிய பஹாரே ஷரீஅத், இன்னும் 120 பக்கங்களை உள்ளடக்கிய **சன்னத்தே ஓர் ஆமதாப்** ஆகிய நூல்களை வாங்கிப் படியுங்கள். அவ்விரு நூல்களும் மக்தபபதுல் மதீனாவால் பிரசுரிக்கப்பட்டுள்ளது. எமது நேசராம் நபி பெருமானாரின் மீது அன்புற்ற நேசர்களுடன் **தஃவதே இஸ்லாமியின் மதனி காஃபிலாக்களில்** பயணித்தலே சன்னாக்களை கற்பதற்குரிய ஒரு சிறந்த வழியாகும்.

**சன்னாக்களை கற்பதற்கு காஃபிலாவில் பயணியுங்கள்**

**கருணையை அடையப்பெற காஃபிலாவில் பயணியுங்கள்**

**கஷ்டங்கள் இலேசாகும் காஃபிலாவில் பயணியுங்கள்**

**அருட்கொடைகளை அறுவடைச்செய்ய காஃபிலாவில் பயணியுங்கள்**

صَلُّوْا عَلَی الْحَبِیْبِ صَلَّى اللّٰهُ تَعَالٰی عَلَیْ مُحَمَّدٍ

**அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே,** எனது பயானை முடிக்கின்ற இந்த நேரத்தில் சன்னத்துக்களின் சிறப்புக்களையும், மேலும் சில சன்னத்துக்களையும், ஒழுக்கங்களையும் உங்களுக்கு எடுத்துக் கூறுகிறேன். நூரொளியின் வடிவம் இந்த அகிலத்தின் அதிபதி கண்ணிய நபி **صَلَّى اللّٰهُ تَعَالٰی عَلَیْهِ وَاٰلِهٖ وَسَلَّمَ** அன்னவர்கள் கூறினார்கள்: “யார் என் சன்னாவை

நேசிக்கின்றாரோ அவர் என்னை நேசிக்கின்றார், யார் என்னை நேசிக்கின்றாரோ அவர் சுவனத்தில் என்னோடு இருப்பார்.

(مشكاة المصابيح، ج ١ ص ٥٥٥ حدیث ١٧٥ دارالکتب العلمیة بیروت)

சீனா தேரி சன்னத்கா மதீனா Bபனே ஆகா  
ஜன்னத் மே படோசி முஜே தும் அப்னா Bபனானா

ஓ எஃமாளரே! என்னுடைய உள்ளம்

உங்களுடைய சன்னா வாஹும் இல்லமாகட்கும்

சுவனத்தில் உங்களுக்கருகில்

எனக்கோர் இடத்தை அருளுங்கள்

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## நகம் வெட்டுதல்: 09 மதன் முத்துக்கள்

1. வெள்ளிக்கிழமை தினத்தில் நகங்களை வெட்டுவது முஸ்தஹப் ஆகும். என்றாலும் நகங்கள் நீளமாக வளர்ந்திருக்கும் போது ஒருவர் வெள்ளிக்கிழமை வரை காத்திருக்கக்கூடாது.

(دُ مُخْتَار ج ٩ ص ٦٦٨)

பிக்ஹின் மேதை ஹழ்ரத் முஃப்தி அம்ஜத் அலி அ.:ஸலமி அவர்கள் அறிவிக்கிறார்கள், “யாரொருவர் வெள்ளிக்கிழமை களில் நகத்தை வெட்டுகிறாரோ அல்லாஹ் عَزَّوَجَلَّ அவரை பேராபத்துக்கள் வராமல் அடுத்த வெள்ளிக்கிழமை வரையும் அதற்கப்பால் மேலும் மூன்று நாட்களுக்குமாக மொத்தம் 10 நாட்களுக்கு பாதுகாத்துக் கொள்கின்றான், என்று அறிவிக்கப்

பட்டுள்ளது. இன்னுமொரு கூற்றின் படி யாரொருவர் வெள்ளிக்கிழமையில் நகத்தை வெட்டிக்கொள்கிறாரோ ரஹ்மத் அவரை வந்தடைவதோடு, பாவங்களும் கழிகின்றன.

(رَدِّ الْمُخْتَارِ، دُرِّ الْمُحْتَارِ ج ٩ ص ٦٦٨، بهارِ شَرِيْعَتِ حَضَّهٖ ١٦ ص ٢٢٦، ٢٢٥)

2. கிதாபுகளிலே குறிக்கப்பட்டுள்ள கைகளின் நகங்களை வெட்டுவது தொடர்பான வழிமுறை கீழே சுருக்கமாகத் தரப்படுகிறது. வலது கையின் ஆட்காட்டி விரலில் ஆரம்பியுங்கள். வலது பக்கமாக சின்னி விரல் வரை நகங்களை வெட்டுங்கள். இப்போது இடது கை சின்னி விரலிலிருந்து தொடங்கி பெருவிரல்வரை (நகங்களை) வெட்டுங்கள். கடைசியாக வலது கை பெருவிரலிலுள்ள நகத்தை வெட்டுங்கள்.

(رَدِّ الْمُخْتَارِ ج ٩ ص ٦٧٠، إِيْخِيَاءُ الْعُلُوْمِ ج ١ ص ١٩٣)

3. கால்விரல் நகங்களை வெட்டுவதற்கு இப்படித்தான் வெட்ட வேண்டும் என்ற வழிமுறை சொல்லப்படவில்லை. வலது கால் சின்ன விரலிலிருந்து தொடங்கி முறையாக பெருவிரல் வரை வெட்டி, இடது காலின் பெருவிரலிலிருந்து தொடங்கி முறையாக (சின்ன விரல்வரை) வெட்டுவது சிறந்தது.

(رَدِّ الْمُخْتَارِ ج ٩ ص ٦٧٠، إِيْخِيَاءُ الْعُلُوْمِ ج ١ ص ١٩٣)

4. ஜனாபத்துடைய குளிப்பு (கடமையான குளிப்பு) ஒருவருக்கு கடமையாக்கப்பட்ட நிலையில் நகங்களை வெட்டுவதும் பற்களினால் நகங்களைக் கத்தரித்துக் கொள்வதும் மக்கூஹ் ஆகும்.

(عَالِمُ الْيَوْمِ ج ٥ ص ٣٥٨)

5. ஒருவர் பற்களினால் நகங்களைக் கத்தரித்துக் கொள்வது மக்ரூஹ் ஆகும். அப்படிச் செய்வதால் குஷ்டரோகத்தால் பாதிக்கப்படலாம் என்ற பயம் இருக்கிறது.

(عَلَيْهِ سَلَامٌ ٣٥٨)

6. நகங்களை வெட்டிய பிறகு புதைத்து விடுங்கள். அவற்றை வீசி எறிந்துவிடவும் முடியும்.

(عَلَيْهِ سَلَامٌ ٣٥٨)

7. கழிவறைக்குள் அல்லது குளியலறைக்குள் நகங்களை வீசுவது மக்ரூஹ் ஆகும். ஏனெனில் இது நோய்களை உண்டாக்கும்.

(عَلَيْهِ سَلَامٌ ٣٥٨)

8. புதன்கிழமைகளில் நகம் வெட்டாதீர்கள். ஏனெனில் இது குஷ்டரோகத்தை உண்டாக்கும். என்றாலும் நகம் வெட்டப்பட்டு 39 நாட்கள் சென்ற பின்பு 40ஆவது நாள் புதன்கிழமையில் வருமேயானால் அன்றைய தினத்தில் நகத்தை வெட்டுவது வாஜிபாகும். நகம் வெட்டாமல் 40 நாட்களுக்கு மேல் காத்துக் கொண்டிருப்பது மக்ரூஹ் தஹ்ரிமி ஆகும்.

9. நீண்ட நகங்கள் ஷைத்தானின் ஆசனமாகும். அதாவது ஷைத்தான் நீண்ட நகங்களில் உட்கார்ந்து கொள்கிறான்.

(إِحْتِاطٌ السَّادَةِ لِلزُّبَيْدِ ٦٥٣)

பல்வேறு சுன்னாக்களை (நபி வழிமுறைகளை) கற்பதற்கு 16ஆம் பகுதி 312 பக்கங்களை உள்ளடக்கிய பஹாரே ஷரீஅத், இன்னும் 120 பக்கங்களை உள்ளடக்கிய **சுன்னத்தே ஓர் ஆம்தாப்** ஆகிய நூல்களை வாங்கிப் படிப்பதுங்கள். அவ்விரு நூல்களும் மக்தபுதுல் மதீனாவால் பிரசுரிக்கப்பட்டுள்ளது. எமது நேசராம் நபி பெருமானாரின் மீது அன்புற்ற நேசர்களுடன்



த.வதே இஸ்லாமியின் மதனி கா.பிலாக்களில் பயணித்தலே சுன்னாக்களை கற்பதற்குரிய ஒரு சிறந்த வழியாகும்.

சுன்னாக்களை கற்பதற்கு கா.பிலாவில் பயணியுங்கள்  
கருணையை அடையப்பெற கா.பிலாவில் பயணியுங்கள்  
கஷ்டங்கள் இலேசாகும் கா.பிலாவில் பயணியுங்கள்  
அருட்கொடைகளை அறுவடைச்செய்ய கா.பிலாவில் பயணியுங்கள்

அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே, எனது பயானை முடிக்கின்ற இந்த நேரத்தில் சுன்னத்துக்களின் சிறப்புக்களையும், மேலும் சில சுன்னத்துக்களையும், ஒழுக்கங்களையும் உங்களுக்கு எடுத்துக் கூறுகிறேன். நூரொளியின் வடிவம் இந்த அகிலத்தின் அதிபதி கண்ணிய நபி صَلَّى اللهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் கூறினார்கள்: “யார் என் சுன்னாவை நேசிக்கின்றாரோ அவர் என்னை நேசிக்கின்றார், யார் என்னை நேசிக்கின்றாரோ அவர் சுவனத்தில் என்னோடு இருப்பார்.

(مشكاة المصابيح، ج ١ ص ٥٥٥ حديث ١٧٥ دار الكتب العلمية بيروت)

சீனா தேரி சுன்னத்கா மதீனா Bபனே ஆகா  
ஐன்னத மே படோசி முஜே தும் அப்னா Bபனானா

ஓ எஐமானரே! என்னுடைய உள்ளம்  
உங்களுடைய சுன்னா வாஹும் இல்லமாகட்கும்  
சுவனத்தில் உங்களுக்கருகில்  
எனக்கோர் இடத்தை அருளுங்கள்

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## காலணிகளை அணைதல்: 07 மதன் முத்துக்கள்

**அண்ணல் நபி ﷺ அன்னவர்களின் அமுதவாக்கு:**

1. காலணிகளை அதிகமாக உபயோகப்படுத்துங்கள். ஏனெனில் மனிதன் எதுவரை காலணிகளை அணிந்திருக்கிறானோ அவன் பிரயாணத்தில் இருப்பவனைப் போல (அதாவது குறைவாகவே களைப்படவான்).

(مسلم ص ۱۱۶۱ حدیث ۲۰۹۶)

2. காலணிகளை அணிவதற்கு முன் அதை சுத்தம் செய்துக் கொள்ளுங்கள். இதனால் சிறிய பூச்சிகள் அல்லது கற்கள் அகற்றப்படுகின்றன.

3. முதலில் வலது காலணியை அணியுங்கள் பின்பு இடதை, அவற்றைக் கழற்றும் போது இடதை முதலிலும், பிறகு வலதையும் கழற்றுங்கள். நபி பெருமானார் ﷺ **அன்னவர்கள் கூறினார்கள்:** உங்களில் யாராவது காலணிகளை அணியும் போது வலதிலிருந்து ஆரம்பித்து அவற்றைக் கழற்றும் போது இடதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். இவ்வாறு வலது பாதம் அணிவதில் முதலாவதாகவும் கழற்றுவதில் கடைசியாகவும் இருக்க வேண்டும்.

(بخاری ج ۴ ص ۶۵ حدیث ۵۸۵۵)

நுஜஸ்ஹதல் காரியில் கூறப்பட்டுள்ளது. மஸ்ஜிதுக்குள் நுழையும் போது வலது பாதத்தை வைத்து நுழையுங்கள். வெளியேறும் போது இடது பாதத்தை வைத்து வெளியேறுங்கள். மஸ்ஜிதுக்குள் நுழையும் நேரத்தில் மேற்கூறப்பட்ட ஹதீஸின்படி அமல் செய்வது சிரமமாகும். எனவே இந்தக் கூற்றுக்கு இமாம் அஹ்மத் ரஹ்மான் கான் رحمته الله عليه அவர்கள் தீர்வினை விளக்குகிறார்கள். “நீங்கள் மஸ்ஜிதுக்குள் நுழையும்போது இடது காலணியைக் கழற்றி இடது பாதத்தை அதன் மேல்

வையுங்கள். பிறகு வலது காலணியைக் கழற்றி மஸ்ஜிதுக்குள் நுழையுங்கள். மஸ்ஜிதை விட்டும் வெளியேறும்போது இடது காலை இடது காலணியில் வைத்து பிறகு வலது பாதத்தில் வலது காலணியை அணிந்து பிறகு இடது காலணியை அணிந்து கொள்ளுங்கள்.’

(نزبة القارى ج ٥ ص ٥٣٠ فرید بک اسٹال)

4. ஆண்கள் ஆண்களின் காலணிகளை அணிய வேண்டும். பெண்கள் பெண்களின் காலணிகளை அணியவேண்டும்.
5. ஒருவர் ஸய்யிததுனா ஆயிஷா رضي الله تعالى عنها அவர்களிடம், ஒரு பெண் ஆண்களைப்போன்று காலணிகளை அணிவதாகக் கூறினார். அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் திரு நபி صلى الله تعالى عليه وآله وسلم அன்னவர்கள் ஆண்களை போன்றிருக்க முயலும் பெண்களை சபித்துள்ளார்கள் என பதிலளித்தார்கள்.

(أبو داؤد ج ٤ ص ٨٤ حدیث ٤٠٩٩)

பிக்ஹு கலையின் மேதை, மாபெரும் சட்ட வல்லுனர் மு.ப்தி அம்ஜத் அலி அ.ஸமி رضي الله تعالى عنه அவர்கள் கூறியுள்ளார்கள்: “பெண்கள் ஆண்களின் காலணிகளை அணியக்கூடாது. மேலும் எவையெல்லாம் இருபாலாரையும் வேற்றுமை படுத்துகின்றனவோ அவை எதிர் பாலாருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அது தோற்றமாக அல்லது செயலாக இருந்தாலும் சரியே. ஆண்கள் பெண்களின் பாணிகளை கைக்கொள்ளக் கூடாது. பெண்கள் ஆண்களின் பாணிகளைக் கைக்கொள்ளக் கூடாது.

(بها شريعت حصه ١٦ ص ٦٥ مكتبة المدينه)

6. நீங்கள் உட்காரும்போது காலணிகளைக் கழற்றிக் கொள்ளுங்கள். இது பாதங்களுக்கு சுகத்தைக் கொடுக்கும்.
7. பெரும் தரித்திரம் ஏற்படுவதற்குரிய காரணங்களுள் ஒன்று தழைகீழாக விழுந்துக் கிடக்கும் காலணிகளைப் பார்ப்பதும் இன்னும் அப்படியே அதனை விட்டு விடுவதுமாகும். Dதௌலதே Bபேசவால் (அழியாச் செல்வம்) எனும் நூலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. “இரவு முழுவதும் காலணி தலைகீழாகக் கிடக்குமேயானால் வைத்தான் அதில் உட்கார்ந்து கொள்கின்றான். ஏனெனில் அதுவே அவனின் கிரீடமாகும்.”

(سنن بيهقي زيور حصه 5 ص 70)

உபயோகப்படுத்தும் காலணி தலைகீழாக இருக்கக் கண்டால் அதனை நேராக்கி வையுங்கள்.

பல்வேறு சன்னாக்களை (நபி வழிமுறைகளை) கற்பதற்கு 16ஆம் பகுதி 312 பக்கங்களை உள்ளடக்கிய பஹாரே ஷரீஅத், இன்னும் 120 பக்கங்களை உள்ளடக்கிய **சன்னத்தே ஓர் ஆமதாப்** ஆகிய நூல்களை வாங்கிப் படியுங்கள். அவ்விரு நூல்களும் மக்தபதுல் மதீனாவால் பிரசுரிக்கப்பட்டுள்ளது. எமது நேசராம் நபி பெருமானாரின் மீது அன்புற்ற நேசர்களுடன் **தவதே இஸ்லாமியின் மதனி காஃபிலாக்களில்** பயணித்தலே சன்னாக்களை கற்பதற்குரிய ஒரு சிறந்த வழியாகும்.

**சன்னாக்களை கற்பதற்கு காஃபிலாவில் பயணியுங்கள்**

**கருணையை அடையப்பெறு காஃபிலாவில் பயணியுங்கள்**

**கஷ்டங்கள் இலேசாகும் காஃபிலாவில் பயணியுங்கள்**

**அருட்கொடைகளை அறுவடைச்செய்ய காஃபிலாவில் பயணியுங்கள்**

صَلَّى اللّٰهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

صَلُّوا عَلَى الْحَبِيبِ

**அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே,** எனது பயானை முடிக்கின்ற இந்த நேரத்தில் சுன்னத்துக்களின் சிறப்புக்களையும், மேலும் சில சுன்னத்துக்களையும், ஒழுக்கங்களையும் உங்களுக்கு எடுத்துக் கூறுகிறேன். நூரொளியின் வடிவம் இந்த அகிலத்தின் அதிபதி கண்ணிய நபி صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் கூறினார்கள்: “யார் என் சுன்னாவை நேசிக்கின்றாரோ அவர் என்னை நேசிக்கின்றார், யார் என்னை நேசிக்கின்றாரோ அவர் சுவனத்தில் என்னோடு இருப்பார்.

(مشكاة الأحكام، ج ١ ص ٥٥ حديث ١٧٥ دار الكتب العلمية بيروت)

சீனா தேரி சுன்னத்கா மதீனா Bபனே ஆகா  
ஜன்னத மே படோசி முஜே தும் அப்னா Bபனானா

ஓ எஃமாளரே! என்னுடைய உள்ளம்

உங்களுடைய சுன்னா வாஹும் இல்லமாகட்டும்

சுவனத்தில் உங்களுக்கருகில்

எனக்கோர் இடத்தை அருளுங்கள்

## வீட்டினுள் நுழைதலும், வெளியேறலும்: 12 மதன் முத்துக்கள்

1. வீட்டை விட்டு வெளியேறும்போது இந்த துஆவை ஒதிக் கொள்ளுங்கள்.

بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

**தர்ஜுமா:** அல்லாஹ் عَزَّوَجَلَّ வின் திருநாமத்தால் நான் அல்லாஹ் عَزَّوَجَلَّ மீது நம்பிக்கை வைத்தேன். அவனிடமிருந்து அன்றி எந்தவொரு சக்தியோ, வல்லமையோ இல்லை.

(ابوداود، ج ٤ ص ٤٢٠ حديث ٥٠٩٥)

إِنْ شَاءَ اللَّهُ عَزَّوَجَلَّ (அல்லாஹ்வின் நாட்டப்படி) இந்த துஆவின் பேரருளைக் கொண்டு நீங்கள் நேரான வழியில் இருப்பீர்கள். பேராபத்துக்களை விட்டும் பாதுகாப்புப் பெறுவீர்கள். இன்னும் அல்லாஹ் عَزَّوَجَلَّவின் பேருதவி உங்களுடன் தொடரும்.

2. வீட்டினுள் நுழையும்போது ஒதும் துஆ இதுவாகும்.

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ بِسْمِ اللَّهِ وَلَجْنَا  
وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا.

**தர்ஜுமா:** யா அல்லாஹ் عَزَّوَجَلَّ (வீட்டுக்கு) வந்து போவதன் நன்மையை நான் உன்னிடத்தில் வேண்டுகின்றேன். நாங்கள் (வீட்டினுள்) அல்லாஹ் عَزَّوَجَلَّ வின் திருநாமத்தைக் கொண்டு நுழைகின்றோம். அல்லாஹ் عَزَّوَجَلَّ வின் திருநாமத்தைக் கொண்டே வீட்டை விட்டும் வெளியேறுகிறோம். எங்களுடைய ரப்பு அல்லாஹ் عَزَّوَجَلَّ வின் மீது நாம் நம்பிக்கை வைக்கின்றோம்.

(أيضاً حديثاً ٥٠٩٦)

இந்த துஆவை ஓதியதன் பிறகு வீட்டில் உள்ளவர்களுக்கு ஸலாம் சொல்லுங்கள். அதன் பிறகு உங்கள் ஸலாத்தை பேரன்பராம் பெருமானார் صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்களுக்கு சமர்ப்பியுங்கள். அதனைத் தொடர்ந்து குரதுல் இக்லாஸை ஒதுங்கள். إِنْ شَاءَ اللَّهُ عَزَّوَجَلَّ உண்ணும் உணவில் மாபெரும் அபிவிருத்தி ஏற்படுவதோடு சண்டை தர்க்கங்களை விட்டும் வீடு பாதுகாக்கப்படும்.

3. மஹாரிம், மஹ்ரமாத் (உதாரணமாக உங்களுடைய தாய், தந்தை, சகோதரர்கள், சகோதரிகள், குழந்தைகள், மனைவி போன்றோர்) களுக்கு ஸலாம் சொல்லுங்கள்.

4. ஒருவர் வீட்டினுள் அல்லாஹ் **عَزَّوَجَلَّ** வின் திருநாமத்தை உதாரணமாக **بِسْمِ اللَّهِ** என்று சொல்லாமல் நுழைவாரேயானால் அவரோடு சேர்ந்து ஷைத்தானும் வீட்டினுள் நுழைகின்றான்.
5. ஒருவரும் இல்லாத வீட்டினுள் (அது உங்களுடைய சொந்த வீடாக இருந்தாலும்) நுழையும்போது இப்படிச் சொல்லுங்கள்.

**السَّلَامُ عَلَيْنَا وَعَلَىٰ عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ**

(அதாவது: எம்மீதும், அல்லாஹ்வின் ஸாலிஹீன்களான நல்லடியார்கள் மீதும் ஸலாம் உண்டாவதாக) மலக்குமார்கள் இந்த ஸலாத்திற்கு பதில் சொல்கிறார்கள்.

(**دُرِّمُخْتَار** 9: 682)

அல்லது இவ்வாறு கூறுங்கள்.

**السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ**

**نَبِيَّ بَعْرُومَانَا رَهِ صَلَّى اللَّهُ تَعَالَىٰ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்.

ஏனெனில் உத்தம நபி **صَلَّى اللَّهُ تَعَالَىٰ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களின் பரிசுத்தமும், பேரருளும் பெற்ற ரூஹ் முஸ்லிம்களின் வீடுகளில் சமூகமளிக்கிறது.

(**بِهَارِ شَرِيْعَتِ حَضْرَهٗ 17 ص 96. شَرْحُ الشَّفَاءِ لِلْقَارِي ج 2 ص 118**)

6. வேறொருவரின் வீட்டினுள் நுழையும் தேவை ஏற்படுமாயின் **السَّلَامُ عَلَيْكُمْ** “நான் உள்ளே வரவா?” என்று கேட்க வேண்டும்.

7. உள்ளே நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டால் எத்தகைய மனவேதனையும் கொள்ளாது மனமகிழ்ச்சியுடன் திரும்பி விடுங்கள். ஏனெனில் அவ்வீட்டிலிருப்பவர்கள் ஏதாவது ஒரு காரணத்தால் அனுமதி வழங்காமல் இருந்திருக்கலாம்.
8. யாராவது உங்கள் வீட்டுக் கதவை தட்டினால், “யாரது” என்று கேட்பது சுன்னத்தாகும். தட்டியவர் தன் பெயரைச் சொல்ல வேண்டும். உதாரணமாக முஹம்மத் இல்யாஸ், மாறாக “மதீனா” “நான்தான்” “கதவைத் திறவுங்கள்” என்றெல்லாம் தன் அறிமுகத்தை வெளிக்காட்டாமல் சொல்வது சுன்னத்தல்ல.
9. உங்கள் பெயரை கூறிய பின் ஒரு பக்கம் ஒதுங்கி நின்றுக் கொள்ளுங்கள். அதனால் கதவு திறந்தவுடன் உங்கள் பார்வை வீட்டுக்குள் நுழையாது.
10. இன்னொருவரின் வீட்டினுள் எட்டிப் பார்ப்பது அனுமதிக்கப் பட்ட ஒன்றல்ல. மாடியிலிருந்து பார்க்கும்போது மற்றவர்களின் வீடுகள் தெரியும் வாய்ப்பு உண்டு. எனவே மேல் மாடியிலிருந்து பார்க்கும் போது கண்கள் மற்றவர்களின் வீட்டினுள் பார்த்து விடாமல் கவனமாக இருக்கவேண்டும்.
11. இன்னொருவரின் வீட்டை ஒழுங்குபடுத்தி இருக்கும் முறைகளைப் பற்றிய குறைநிறைகளை தேவையில்லாமல் அவர்களுடன் பேசாதீர்கள். இது அவர்களுக்கு நோவினையை உண்டாக்கலாம்.
12. வீட்டை விட்டு வெளியே வரும்போது வீட்டிலுள்ளவர்களுக்கு துஆ பிரார்த்தனை செய்யுங்கள். நன்றி கூறி ஸலாமும் கூறுங்கள். இன்னும் முடியுமானால் சுன்னத்துக்கள் நிறைந்த சிறுநூலை பரிசாகக் கொடுப்பதற்கு முயற்சி செய்யுங்கள். (இந்நூல்கள் மக்தபதுல் மதீனா, த.வதே இஸ்லாமியின் நூல் நிலையத்தால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன)



பல்வேறு சுன்னாக்களை (நபி வழிமுறைகளை) கற்பதற்கு 16ஆம் பகுதி 312 பக்கங்களை உள்ளடக்கிய பஹாரே ஷரீஅத், இன்னும் 120 பக்கங்களை உள்ளடக்கிய **சுன்னத்தே ஓர் ஆதாப்** ஆகிய நூல்களை வாங்கிப் படிப்புகள். அவ்விரு நூல்களும் மக்தபதுல் மதீனாவால் பிரசுரிக்கப்பட்டுள்ளது. எமது நேசராம் நபி பெருமானாரின் மீது அன்புற்ற நேசர்களுடன் **த.வதே இஸ்லாமியின் மதனி கா.பிலாக்களில்** பயணித்தலே சுன்னாக்களை கற்பதற்குரிய ஒரு சிறந்த வழியாகும்.

**சுன்னாக்களை கற்பதற்கு கா.பிலாவில் பயணியுங்கள்**

**கருணையை அடையப்பெற கா.பிலாவில் பயணியுங்கள்**

**கஷ்டங்கள் இலேசாகும் கா.பிலாவில் பயணியுங்கள்**

**அருட்கொடைகளை அறுவடைச்செய்ய கா.பிலாவில் பயணியுங்கள்**

**அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே,** எனது பயானை முடிக்கின்ற இந்த நேரத்தில் சுன்னத்துக்களின் சிறப்புக்களையும், மேலும் சில சுன்னத்துக்களையும், ஒழுக்கங்களையும் உங்களுக்கு எடுத்துக் கூறுகிறேன். நூரொளியின் வடிவம் இந்த அகிலத்தின் அதிபதி கண்ணிய நபி صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ நபி அன்னவர்கள் கூறினார்கள்: “யார் என் சுன்னாவை நேசிக்கின்றாரோ அவர் என்னை நேசிக்கின்றார், யார் என்னை நேசிக்கின்றாரோ அவர் சுவனத்தில் என்னோடு இருப்பார்.

(مشكاة الحديث ج. ١ ص ٥٠٠ حديث ١٧٥ دار الكتب العلمية بيروت)

**சீனா தேரி சுன்னத்கா மதீனா Bபனே ஆகா  
ஜன்னத மே படோசி முஜே தும் அப்னா Bபனானா**

**ஓ எஃமான்ரே! என்னுடைய உள்ளம்**

**உங்களுடைய சுன்னா வாஹும் இல்லமாகட்டும்**

**சுவனத்தில் உங்களுக்கருகில்**

**எனக்கோர் இடத்தை அருளுங்கள்**

## சுருமா இருதல்: 04 மதன் முத்துக்கள்

1. சுனன் இப்னு மாஜாவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, எல்லா சுருமாக்களிலும் **இஸ்மித்** சுருமாவே சிறந்ததாகும். ஏனெனில் அது உங்களின் கண் பார்வையை கூர்மையாக்கி, கண் இமைகளை வளர்க்கிறது.

(سُنَنِ ابْنِ مَاجَةَ ج ١ ص ١١٥ حَدِيث ٣٤٩٧)

2. வேறு கற்களால் செய்யப்பட்ட சுருமாவையும் பயன்படுத்தலாம். ஓர் ஆண் தன்னை அலங்கரித்துக் கொள்ளும் நோக்கத்தோடு கருப்பு சுருமா அல்லது காஜல் இடுவாரேயானால் அவருக்கு அது மக்ரூஹ் ஆகும். அப்படியான நோக்கம் இல்லாவிட்டால் மக்ரூஹ் அல்ல.

(فتاوى عالمگیری ج ٥ ص ٣٥٩)

3. நித்திரைக்குச் செல்லும் முன்னர் கண்களுக்கு சுருமா இடுவது சுன்னத்தாகும்.

(مرآة البصائر ج ٦ ص ١٨٠)

4. சுருமா இடும் சுருக்கமான மூன்று முறைகள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

- i. ஒவ்வொரு கண்ணுக்கும் மூன்று தடவைகள் சுருமா பூசிக் கொள்ளுதல். (புதிதாக பூசுவதற்கு ஒவ்வொரு முறையும் சுருமா குப்பியில் குச்சியைப் போட்டு எடுக்கவேண்டும்.)
- ii. வலது கண்ணில் மூன்று முறையும், இடது கண்ணில் இரண்டு முறையும் சுருமா பூசுதல்.
- iii. இரண்டு கண்களுக்கும் இரண்டு முறை பூசிக் கொண்டு கடைசியில் சுருமா குச்சியை குப்பியினுள்

போட்டு அதை இரண்டு கண்களுக்கும் சமமாகப் பூசிக் கொள்ளவேண்டும்.

(انظر: شُعَبُ الْإِيمَانِ ج. ٥ ص ٢١٨ - ٢١٩ دار الكتب العلمية بيروت)

பல்வேறு சுன்னாக்களை (நபி வழிமுறைகளை) கற்பதற்கு 16ஆம் பகுதி 312 பக்கங்களை உள்ளடக்கிய பஹாரே ஷரீஅத், இன்னும் 120 பக்கங்களை உள்ளடக்கிய **சுன்னத்தே ஓர் ஆமதாப்** ஆகிய நூல்களை வாங்கிப் படியுங்கள். அவ்விரு நூல்களும் மக்தபபதுல் மதீனாவால் பிரசுரிக்கப்பட்டுள்ளது. எமது நேசராம் நபி பெருமானாரின் மீது அன்புற்ற நேசர்களுடன் **த:வதே இஸ்லாமியின் மதனி கா:பிலாக்களில்** பயணித்தலே சுன்னாக்களை கற்பதற்குரிய ஒரு சிறந்த வழியாகும்.

**சுன்னாக்களை கற்புகுற்க கா:பிலாவில் பயணியுங்கள்**

**கருணையை அடையப்பெற கா:பிலாவில் பயணியுங்கள்**

**கஷ்டங்கள் இலேசாகும் கா:பிலாவில் பயணியுங்கள்**

**அருட்கொடைகளை அறுவடைச்செய்ய கா:பிலாவில் பயணியுங்கள்**

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

**அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே,** எனது பயானை முடிக்கின்ற இந்த நேரத்தில் சுன்னத்துக்களின் சிறப்புக்களையும், மேலும் சில சுன்னத்துக்களையும், ஒழுக்கங்களையும் உங்களுக்கு எடுத்துக் கூறுகிறேன். நூரொளியின் வடிவம் இந்த அகிலத்தின் அதிபதி கண்ணிய நபி صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் கூறினார்கள்: “யார் என் சுன்னாவை நேசிக்கின்றாரோ அவர் என்னை நேசிக்கின்றார், யார் என்னை நேசிக்கின்றாரோ அவர் சுவனத்தில் என்னோடு இருப்பார்.

(مشكاة الأحاديث ج. ١ ص ٥٥٥ حدیث ١٧٥ دار الكتب العلمية بيروت)

சீனா தேரி சுன்னத்கா மதீனா Bபனே ஆகா  
ஜன்னத மே படோசி முஜே தும் அப்னா Bபனானா

ஓ எஃமாளரே! என்னுடைய உள்ளம்  
உங்களுடைய சுன்னா வாஹும் இல்லமாகட்கும்  
சுவனத்தில் உங்களுக்கருகில்  
எனக்கோர் இடத்தை அருளுங்கள்

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَى مُحَمَّدٍ

## நத்திரை வீட்டெழுதலும், தூங்குதலும்: 15 மதன் முத்துக்கள்

1. நித்திரைக்குச் செல்லும் முன் படுக்கையை சரி செய்து சுத்தப்படுத்துங்கள். இதனால் சிறுபூச்சிகள் அகற்றப்படுகின்றன.
2. நித்திரைக்குச் செல்லும் முன் இந்த துஆவை ஓதுங்கள்:

اللَّهُمَّ بِاسْمِكَ أُمُوتُ وَأَحْيَا

யா அல்லாஹ் **عَزَّوَجَلَّ** நான் மரணிப்பதும், வாழ்வதும் உன்னுடைய திருநாமத்தாலேயே ஆகும். (அதாவது தூங்குவதும், எழுவதும்)

(بخارى ج ٤ ص ١٩٦ حدیث ٦٣٢٥)

3. அறிவாற்றலை இழக்க நேரிடும் என்ற அச்சம் நிலவுவதால் அஸருக்குப் பின் நித்திரை கொள்ள வேண்டாம். **நபி பெருமானார் صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்கள் கூறினார்கள்: “ஒருவர் அஸருக்குப் பின்னர் நித்திரை கொண்டு தன் அறிவாற்றலை இழந்து

விடுவாரேயானால் அவர் தன்னைத் தானே நொந்துக் கொள்ளட்டும்”.

(مسند أبي يعلى حديث ٤٨٩٧ ج ٤ ص ٢٧٨)

4. பகல் காலத்தில் சிறிது நேரம் ஓய்வெடுப்பது (அதாவது கைலாலா) முஸ்தஹப் ஆகும்.

(عالمگیری ج ٥ ص ٣٧٦)

∴பிக்ஹு கலையின் மாமேதை, ஆத்மீகத்தின் வழி காட்டும் விளக்கு ஹழ்ரத் அம்ஜத் அலி அ.ஃஸமி عليه السلام அவர்கள் கூறுகிறார்கள்: “இது குறிப்பாக இரவு கால தொழுகையை நிறைவேற்றுவவர்களுக்காகவும், அல்லாஹ் عَزَّ وَجَلَّ வை திகர் செய்பவர்களுக்காகவும், மார்க்க ஞான நூல்களில் ஆழ்ந்திருப்பவர்களுக்காகவும், இரவு விழித்திருப்பவர்களுக்குமாகும். இதனால் இரவு விழித்திருந்ததால் இழந்த சக்தியை மீள அடைந்துக் கொள்ளலாம்.

(بها شريعت حصه ١٦ ص ٧٩ مكتبة المدينه)

5. நாளின் தொடக்கத்தில் அல்லது மஃரிபுக்கும், இஷாவுக்கு மிடையில் நித்திரைக் கொள்வது மக்ரூஹ் ஆகும்.

(عالمگیری ج ٥ ص ٣٧٦)

6. தூய்மையான நிலையில் நித்திரைக் கொள்வது முஸ்தஹப் ஆகும்.

- 7 வலது பக்கமாகத் திரும்பி தனது வலது கையை தனது வலது கன்னத்தில் வைத்தவராக கிப்லாவை முன்னோக்கி சிறிது நேரம் படுத்துவிட்டு பிறகு இடது புறமாகத் திரும்பி நித்திரைக் கொள்ளலாம்.

(عالمگیری ج ٥ ص ٣٧٦)

8 நித்திரை கொள்ளும்போது கப்பரை நினையுங்கள். ஏனெனில் அந்த கப்ரில் நாங்கள் தனித்து விடுவோம். அங்கு எங்களுடன் எங்களுடைய அமல்களைத் தவிர வேறு எதுவும் இருக்கமாட்டாது.

9. நித்திரை கொள்ளும் வரை **لَا إِلَهَ إِلَّا اللَّهُ** என்றோ அல்லது **الْحَمْدُ لِلَّهِ** என்றோ தஸ்பீஹ் ஓதுங்கள். ஏனெனில் ஒருவர் எந்த நிலையிலே நித்திரையிலானாரோ அந்த நிலையிலேயே அவர் எழும்புவார். எந்த நிலையிலே ஒருவர் மரணித்தாரோ அந்த நிலையிலேயே அவர் இறுதித் தீர்ப்பு நாளில் எழுப்பப்படுவார்.

(عالمگیری ج ۵ ص ۳۷۶)

10. நித்திரையை விட்டு எழுந்தவுடன் இந்த துஆவை ஓதுங்கள்.

**الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ**

**தர்ஜுமா:** அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவனே மரணத்திற்குப் பின் வாழ்வைத் தந்தான். அவனிடமே நாங்கள் மீளுவோம்.

(بخاری ج ۴ ص ۱۹۶ حدیث ۶۳۲۵)

11. எழுந்தவுடன் மற்றவர்களைத் தொந்தரவு செய்யாமல் தக்வாவை கைக்கொள்ளப் போவதாக திடமாக எண்ணம் கொள்ளுங்கள்.

12. ஆண் அல்லது பெண் குழந்தைகள் பத்து வயதை அடைந்தவுடன் அவர்கள் தனித்தனியாக படுக்க வேண்டும். இதே வயதை உடைய ஆண் பிள்ளை அதே வயதையுடைய ஆண் பிள்ளையுடனோ அல்லது பெரிய ஆண்களுடனோ படுக்கக்கூடாது.

(دُرِّمُخْتَارٌ، رَدُّ الْمُحْتَارِ ج ۹ ص ۶۲۹)

13. கணவனும், மனைவியும் ஒரே படுக்கையில் படுக்கும் போது பத்து வயதுடைய அல்லது அதற்கு மேல் வயதுள்ள பிள்ளைகளை தங்களோடு படுக்க வைத்துக் கொள்ளக்கூடாது. ஓர் ஆண் பிள்ளை பாலுணர்வுகளைப் பெறும் முதிர்வினை அடையும்போது வளர்ந்த ஆண்களுக்குரிய அதே சட்டவிதிகள் தான் இவருக்கும் உண்டாகிறது.

(رُحْمَةُ جَارِحٍ ص ٦٣٠)

14. நித்திரை விட்டெழுந்தவுடன் மிஸ்வாக் செய்து கொள்ளுங்கள்.
15. இரவில் எழுந்து தஹஜ்ஜுத் தொழுது கொள்ளுங்கள். அப்படிச் செய்வது மிக்க நன்மையை அளிக்கும். கருணை மிகுந்த நபி صَلَّى اللهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் கூறினார்கள்: “பர்மான ஐந்து நேரத் தொழுகைக்குப் பிறகு மிகச் சிறந்த தொழுகை தஹஜ்ஜுத் தொழுகையாகும்.”

(صحيح مسلم، ص ٥٩١ حديث ١١٦٣)

பல்வேறு சுன்னாக்களை (நபி வழிமுறைகளை) கற்பதற்கு 16ஆம் பகுதி 312 பக்கங்களை உள்ளடக்கிய பஹாரே ஷரீஅத், இன்னும் 120 பக்கங்களை உள்ளடக்கிய சுன்னத்தே ஓர் ஆபதாப் ஆகிய நூல்களை வாங்கிப் படியுங்கள். அவ்விரு நூல்களும் மக்தபபுல் மதீனாவால் பிரசுரிக்கப் பட்டுள்ளது. எமது நேசராம் நபி பெருமானாரின் மீது அன்புற்ற நேசர்களுடன் த.வதே இஸ்லாமியின் மதனி கா.பிலாக்களில் பயணித்தலே சுன்னாக்களை கற்பதற்குரிய ஒரு சிறந்த வழியாகும்.

**சுன்னாக்களை கற்பதற்கு கா.பிலாவில் பயணியுங்கள்**  
**கருணையை அடையப்பெறு கா.பிலாவில் பயணியுங்கள்**

**கஷ்டங்கள் இலேசாகும் கா.:பிலாவில் பயணியுங்கள்**  
**அருட்கொடைகளை அறுவடைச் செய்ய கா.:பிலாவில் பயணியுங்கள்**

**அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே,** எனது பயானை முடிக்கின்ற இந்த நேரத்தில் சுன்னத்துக்களின் சிறப்புக்களையும், மேலும் சில சுன்னத்துக்களையும், ஒழுக்கங்களையும் உங்களுக்கு எடுத்துக் கூறுகிறேன். நூரொளியின் வடிவம் இந்த அகிலத்தின் அதிபதி கண்ணிய நபி صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் கூறினார்கள்: “யார் என் சுன்னாவை நேசிக்கின்றாரோ அவர் என்னை நேசிக்கின்றார், யார் என்னை நேசிக்கின்றாரோ அவர் சுவனத்தில் என்னோடு இருப்பார்.

(مشكاة المصابيح، ج. ١ ص. ٥٥٠ حدیث ١٧٥ دار الكتب العلمية بيروت)

சீனா தேரி சுன்னத்கா மதீனா Bபனே ஆகா  
 ஜன்னத் மே படோசி முஜே தும் அப்னா Bபனானா

**ஓ எஜமானரே! என்னுடைய உள்ளம்**  
**உங்களுடைய சுன்னா வாழும் இல்லமாகட்டும்**  
**சுவனத்தில் உங்களுக்கருகில்**  
**எனக்கோர் இடத்தை அருளுங்கள்**

صَلُّوا عَلَى الْحَبِيبِ صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ

**முபல்ஷீன்களுக்கும், முபல்ஷாத்துகளுக்கும்**  
**சீல வேண்டுகோள்கள்**

சுன்னத்துக்களை செய்யத் தூண்டிவிடும் உங்கள் பயானின் முடிவின் போது இயலுமாயின் பெருமானார் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ



அன்னவர்களின் சுன்னத்துக்களில் சிலவற்றை வாசியுங்கள். சுன்னத்துக்களை வாசிப்பதற்கு முன்னர் (**அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே...**) என்ற முதல் பந்தியிலிருந்து தொடங்கி முடிவில் (பல்வேறு சுன்னாக்களை கற்பதற்கு...)என்ற இரண்டாம் பந்தியில் முடியுங்கள். சகோதரிகள் கா:பிலா தொடர்பான பகுதியை இரண்டாம் பந்தியில் வாசிக்க வேண்டாம்.

1. **அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே**, எனது பயானை முடிக்கின்ற இந்த நேரத்தில் சுன்னத்துக்களின் சிறப்புக்களையும், மேலும் சில சுன்னத்துக்களையும், ஒழுக்கங்களையும் உங்களுக்கு எடுத்துக் கூறுகிறேன். நூரொளியின் வடிவம் இந்த அகிலத்தின் அதிபதி கண்ணிய நபி صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ அன்னவர்கள் கூறினார்கள்: “யார் என் சுன்னாவை நேசிக்கின்றாரோ அவர் என்னை நேசிக்கின்றார். யார் என்னை நேசிக்கின்றாரோ அவர் சவனத்தில் என்னை இருப்பார்.

(مشكاة المصابيح، ج. 1 ص 500 حديث 170 دار الكتب العلمية بيروت)

இந்த மதனி முத்துக்கள் சுன்னத்தான வழிமுறைகளையும், நாதாக்கள், ஞானவான்களின் صَلَّى اللهُ تَعَالَى عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ வாழ்க்கை நடைமுறைகள், குணநலன்கள், அவர்களின் அறிவுரைகள், பயிற்சிகள் என்பவற்றை ஆதாரமாக வைத்துக் கூறப்பட்டுள்ளன. ஒரு செயல் சுன்னாதான் என்பதை ஒருவர் உறுதியாக அறிந்துக்கொண்ட பின்னரே அதை நோக்கி மற்றவர்களையும் அழைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

2. பல்வேறு சுன்னாக்களை (நபி வழிமுறைகளை) கற்பதற்கு 16ஆம் பகுதி 312 பக்கங்களை உள்ளடக்கிய பஹாரே ஷரீஅத், இன்னும் 120 பக்கங்களை உள்ளடக்கிய சுன்னத்தே ஓர் ஆமதாப் ஆகிய நூல்களை வாங்கிப் படியுங்கள். அவ்விரு நூல்களும் மக்தபபுல் மதீனாவால் பிரசுரிக்கப்பட்டுள்ளது. எமது நேசராம் நபி பெருமானாரின் மீது அன்புற்ற நேசர்களுடன் த:வதே இஸ்லாமியின் மதனி கா:பிலாக்களில் பயணித்தலே சுன்னாக்களை கற்பதற்குரிய ஒரு சிறந்த வழியாகும்.

اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ وَّعَلٰى اٰلِهٖٓ وَسَلَّمَ اِنَّكَ اَعْلَمُ بِاَلْمُحِبِّينَ اِلَيْهِمْ بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّاحِمِيْنَ

## ஸுன்னத்துக்களின் வசந்தங்கள்

அல்லஹ்மதுலில்லாஹ் **عَزَّوَجَلَّ** அல்-குர்ஆனையும் சுன்னத்துக்களையும் போதிக்கின்ற அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் அரசியல் சார்பற்ற உலகளாவிய அமைப்பான "த.வதே இஸ்லாமி" யின் நறுமணங் கமழும் மதனி சூழலில் அதிகமான சுன்னத்துக்களை கற்றுக்கொள்ள, கற்றுக்கொடுக்கப் படுகின்றன. ஒவ்வொரு விபாழக்கிழமை பின்னேரமும் ம.ரிப் தொழுகையை தொடர்ந்து இல. 10, மேஸன்ஜர் வீதி, கொழும்பு 12 இல் அமைந்துள்ள "த.வதே இஸ்லாமி" யின் ஸுன்னத்துக்கள் நிறைந்த இஜ்திமாவில் ஆரம்பம் முதல் இறுதிவரை கலந்துகொண்டு அதிகமாக நன்மைகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

மேலும் ரஸூலுல்லாஹி **صَلَّى اللهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ** அன்னவர்களின் நேசர்களுடன் மதனி கா.பிலாக்களில் ஸுன்னத்துக்களை கற்றுக்கொள்ள பிரயாணம் செய்யுங்கள். நீங்கள் நல்லொழுக்கமுள்ள முஸ்லிம்களாக மாறுவதற்காக வேண்டி "மக்தபதூல் மதீனா" எனும் த.வதே இஸ்லாமியின் நூல் நிலையத்திலிருந்து "மதனி இன்ஆமாத்" எனும் பதிவேட்டை ஒவ்வொரு இஸ்லாமிய மாத ஆரம்பத்திலும் பெற்று அதன் பிரகாரம் அமல் செய்து தினமும் .பிக்ரே மதீனா (அமல்களின் மீது கண்ணோட்டம்) செய்தவாரே அதனை நிரப்பி ஒவ்வொரு இஸ்லாமிய மாத முடிவிலும் அதனை உங்கள் பிரதேச த.வதே இஸ்லாமியின் பொறுப்புதாரியிடம் ஒப்படைத்து வாருங்கள். இன்ஷா அல்லாஹ் இதனுடைய பரக்கத்தை கொண்டு .பார்க்குள் வாஜிபுகள் மற்றும் ஸுன்னத்துக்களை பேணி நடக்கவும், பாவமான காரியங்களை வெறுத்தொதுக்கவும் சமாணை பாதுகாத்து உறுதிப்படுத்தவும் உற்சாகமும் உறுதியும் ஏற்படுவதை காணலாம்.

ஒவ்வொரு இஸ்லாமிய சகோதரர்களும் "நான் என்னையும், உலக மக்கள் அனைவரையும் சீர்த்திருத்த முயற்சி செய்வேன்" இன்ஷா அல்லாஹ் **عَزَّوَجَلَّ!** எனும் மதனி (நன்) நோக்கத்தை தன்னுடைய நோக்கமாக ஆக்கிக்கொள்ள வேண்டும். தனது சீர்த்திருத்திற்காக "முதனி இன்ஆமாத்" பிரகாரம் அமல் செய்வதன் மூலமும் உலக மக்களின் சீர்த்திருத்தத்திற்காக "மதனி கா.பிலாவில் பிரயாணம் செய்வதன் மூலமும் மேற்குறித்த மதனி நோக்கத்தை பூர்த்தி செய்யலாம்.

**மக்தபதூல் மதீனா**

**த.வதே இஸ்லாமி**

இல. 10, மேஸன்ஜர் வீதி, கொழும்பு-12, இலங்கை.

தொலைபேசி: +94 (11) 2394748/9

E-mail: maktaba@dawateislami.net

Web: www.dawateislami.net